

# ஜூன் மார்க்க திரிசனம்



ஸ்ரீ ஆருப்பகவன்

டாக்டர்.

த. பாலசுப்பிரமணியனர்

## ஜென சமயத் தொன்மை:

ஆரியர் இந்தியாவிற்கு வருகை புரிவதற்கு முன்னாலேயே ஜென நசமயம் இந்நாடு முழுவதும் விளங்கியிருக்க வேண்டும். இவ்வுலகம், உயிர், கடவுள் உண்மை, இல்லறதுறவற நெறிமுறைகள் ஜென சமயக் கோட்பாடாகும். இந்த நெறி அநாதிகாலத்தொட்டு நிலவிவருவதால் அது மற்ற நெறி களைக் காட்டிலும் விசேஷ தத்துவ விளக்கங்களை உலகுக்கு அறிவிக்கின்றது. காலம் உற்சற்பினி, அவசற்பினி என்ற வகையில் ஆறு வகையாகக் கூறும் நிலை ஜென சமயத்தில் உண்டு. அவை: 1) நன்னற்காலம், 2) நற்காலம், 3) நற்றீச்காலம், 4) தீநற்காலம், 5) தீக்காலம். 6) தீத்தீக்காலம் என்ற வகையாம். மீண்டும் தீக்காலம், தீநற்காலம், நற்றீக்காலம், நற்காலம், நன்னற்காலம் என ஏற்ற இழிவாக மாறிமாறி வத்து கொண்டே இருக்கும். இவை முறையே 1) 4 கோடாகோடி கடற்காலம், 2) 3 கோடாகோடி கடற்காலம், 3) 2 கோடாகோடி கடற்காலம், 4) 1கோடாகோடி கடற்காலத்தில் 42000 ஆண்டுகள் குறைவு, 5) 21000 ஆண்டுகள், 6) 21000 ஆண்டுகள் என்னும் கால அளவைக் கொண்டவை. மூன்றாங்காலத்தின் இறுதியிலும் நான்காம் காலத்திலும் தான் தீர்த்தங்கர பரமதேவர்கள் தோன்றும் நெறிமுறையும் உள்ளது. அப்முறையின் நிகழ்காலத்தில் ஆதிபகவான் முதல் வர்த்தமானர் முடிவாக 24 தீர்த்தங்கரர்கள் தோன்றி தர்மத்தை வெளிப்படுத்தி இறைநிலை பெற்றுள்ளார்கள். இந்நிலை காலபேதங்களால் ஒவ்வொரு ஏற்ற இழிவு காலத்திலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். காலமாறுபாட்டுக்கு ஏற்ப உயிர்களின் ஆயுள்பலம், சரீரபலம், தர்மங்கள் ஆகியவற்றில் ஏற்றமும், தாழ்வும் இருந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு பொருளும் தன்னுடைய இயற்கையாலும், குணத்தாலுமே பெருமை அடையும்.

சாத்திர உணர்வில்லாதோர் சிலர், ஜென பெளத்த மதங்களின் வேறுபாடு அறியாது ஜென சமயம், பொத்த சமயத்தின் ஒரு பாகுபாடேன்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்,

வைதீக வேதமான ருக் வேதத்தில் எல்லாத் தெய்வங்களின் வணக்கத்துடன் ஜௌன் சமயக் கடவுளான அருகுதேவனின் துதி வாக்கியங்களும் காணப்படுகின்றன. ஆகவே, வேத காலத்திற்கு முன்னமேயே ஜௌன் சமயம் பிரசித்தமாக இந்நாட்டில் விளங்கி வந்திருக்கிறது என்பது போதருகின்றது. சிறந்த தத்துவ நெறிகளைக்கொண்டதும் நீண்ட காலத்திற்கு முன்பிறந்தே இந்த பாரத தேசத்தில் நிலவி வந்துள்ளதுமான ஜௌன் சமய நெறி, அனாதி காலந்தொட்டு விளங்கி வந்திருக்கின்றது என்பது தெரிகிறது.

### வைதீக சமயங்களும் அவற்றுடன் மாறுபடும் சமயங்களும்:-

இந்து தத்துவ சாஸ்த்திரிகளால் போற்றப்பெற்று வந்த சமயங்களில் முக்கியமானவை ஆறு. அவை: சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாங்கம், வேதாந்தம் என்பனவாம். இவைகளை வைதீக சமயங்கள் என்று (சமய சாஸ்திரிகள்) கூறுவர். இவையன்றி ஜௌன், பெளத்த, சார்வாக சமயங்கள் மூன்றையும் வைதீக வேதங்களுக்கு மாறுபட்ட சமயங்கள் என்று கூறுவர்.

### ஜௌன் சமயம் நாத்தீக சமயமா?

உண்மைப் பொருளைப் பகுத்தறியாத சிலர், முன்கூறிய ஆறு சமயங்களையும் ஆஸ்த்திக சமயங்கள் என்றும் பின் மூன்றினையும் நாத்தீகசமயங்கள் என்றும் கூறுவர். தீவ்வாறு அவர்கள் கூறுவதற்கு சவயக் காழ்ப்பே காரணம்; வேறு காரணங்கள் இல்லை.

யூதேய, முகம்மதிய, கிரிஸ்தத்துவ சமயங்களில் கூறப்படும் சிருட்டிவாதக் கொள்கையே ஆத்திகம் என்றால் வைதீக சமயங்களில் யாதோன்றுக்கும் அப்பெயர் பொருந்தாது. ஏனெனில் சாங்கிய, யோக, மீமாங்க, வேதாந்த சமயங்கள் சிருட்டி வாதத்தை முற்றும் கண்டித்திருக்கின்றன. நெயாயிக,

வைசேஷிக சமயங்களின் படி கடவுள் உலகத்தைப் படைப்பதற்கு முன் நித்தியமான பரமானுத்திரள்களும், ஜீவராசிகளும் மூலப் பொருள்களாகக் கூறப்பட்டுள்ளன.

சம்ஸாரம் அதித்தியம் என்றும் அதைக் கடந்ததே முக்கியென்றும் அதைப் பெறுவதற்கு வழியுண்டென்றும் அவ்வழிநடப்பதே ஆத்திகமென்றுப், கூறுவர் சமய நூலோர். சார்வாகசயமயம் ஒன்றே நாத்திக சமயம் என்று சொல்லத்தகுதியுடையது.

### சர்வாக சமயம் நாத்திக சமயம்-ஏன்?

சார்வாக சமயத்திற்கு பிரத்தியட்சம் ஒன்றே பிரமாணமாம். மற்ற பிரமாணங்களையும், மறு மை வாழ்வு, முக்கியின்பம் என்பவைகளையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. “பரலோக வாழ்வை நம்பி இகலோக சுகத்தை ஒழிப்பது நீல தோற்றத்தை நினைத்து வாயிலுள்ள மாம்சத்துண்டை இழந்த நரியின் செய்கை போலும்” என்று அச்சமயம் கருதுகிறது. இவ்வாறு பரலோக வாழ்வைப் பழித்து இகலோக இன்பங்களையே கருதி ஒழுகும் சார்வாகசயம் ஒன்றே நாத்திகமாகும். இதனைப் பகுத்தறியாது கௌண சமயத்தை நாத்தி கும் என்று கூறுவது நிந்தைச் சொல்லாகும்.

### கௌண துங்கனம்

கௌண சமயம் அநாதி காலத்தொட்டு இருந்துவருதலு. இந்த சமயம் இறைவன், உலகம், உயிர், இவை மூன்றும் நிந்தியம் என்று தெளிவாகக் கூறுகிறது.

### ஜீநேந்திரன்:

ஆசை, கோபம் அற்றவனும், மோஹநீயம் ஆகிய கர்மங்களை வென்றவனும், கைவல்ய ஞானத்தைப் பொருந்தியவனும், தெவர்களால் பூஜிக்கப்பட்டவனும், எல்லாத்

தத்துவப், பொருள்களையும் வெளியிட்டவனும், சகல கர்மங்களையும் கெடுத்து பரமபதத்தை (முக்தியை) அடைந்து, பரமாத்மாவுமான ஜிநேந்திரன் ஜெந சமயக் கடவுள் ஆவார், அவர், முக்தியில் எண்குணங்களை (முடிவிலா ஞானம், முடிவிலாக் காட்சி, முடிவிலா இன்பம், முடிவிலா விரியம், நாமயின்மை, கோத்திரமின்மை, ஆயுளின்மை, அழியா இயல்பு,) உடையவர் ஆவார். அவரை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்று கூறுவர். இந்திரியாதி உதவியின்றித்தோன்றும் சம்பூரண ஞானம் கைவல்ய ஞானம் என்று கூறப்படும். இவ்வாறு ஞானம் உடைய பகவான். முவுலகையும் முச்காலத்தையும் வரம்பின்றி ஒருங்கே, உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காண்பது கைவல்ய ஞானமாகும். இக்குணங்களால் சுவாமியின் கேவலக்ஞானாதிசயம் கூறப்படுகிறது. இந்த இறைவன் பவனேந்திரர் 40, சியந்தரேந்திரர் 32, கல்பதுமரேந்திரர் 24, சந்திரன் 1, சூரியன் 1, நரேந்திரன் 1, மிருகேந்திரன் 1 ஆக நூறு இந்திரர்களால் வந்திக்கப்படுபவர். ஜீவாதி தத்துவங்களை உள்ளவாறு உணர்ந்து எல்லா ஜீவராசிகளுக்கும் விளங்குமாறு (அர்த்தமாகதி என்ற பாதையினால் திவ்வியத் தொனியாக வேதாகமங்களை) உலகுக்கு அறிவித்தமையால் (நான்குமுக அதிசயங்களால்) வேதகர்த்தா என்று வழங்கப்படுவார்.

ஏனைய தேவர்கள் தர்ம மார்க்கத்தை வெளியிட வேண்டி சம்சாரத்தில் திரும்பத் திரும்ப அவதரிப்பர் என்று கூறப்படுகிறார்கள். இவ்வாறு அச்சமய தேவர்களின் அவதாரம் எல்லாக்கர்மங்களும் கெடுக்கப்படாமையின் அவர்களுக்குப் பரமாத்ம ஸ்த்ரையம் இல்லை என்று ஆகிறது. எல்லாக் கர்மங்களையும் வேருடன்கெடுத்து சித்தியடைந்த ஜினேந்திரனுக்கு பல அவதாரம் கூறப்படுவதில்லை. கைவல்ய ஞானத்தினால் ‘‘வாலறிவன்’’ என்றும், தேவேந்திரனால் அமைக்கப்பட்ட சமவ சரணத்தில் திவ்யத் தாமரைக் கமலத்தில் நான்கு அங்குல உயாத்துக்கூமேலை இருந்து தர்மத்தை அருளியதால் ‘‘மலர்மிசை ஏகினை’’ என்றும், காதி, அகாதி கர்மங்களைக்

கெடுத்தவனரகையால் “இருள்சேர் இருவினையும் சோரை விறைவன்” என்றும், சம்சாரத்துள் கிடக்கும் ஜீவர்கள் உய்யிமாறு நற்காட்சி, நஞ்ஞானம், நல்லொழுக்கம் என்ற முன்றுமே விட்டின் வழியென விளக்கி, இகலோக ஆட்சியை வெண்டாது, தர்மச்சக்கரம் தாங்கி திரிலோக இறைமை பொருந்தியதால், “அறவாழி அந்தனை” என்றும், அனந்தக் ரூஞாதி அஷ்டகுணங்களால் நிறைந்தானாகையால், “எண்ணுணுத்தான்” என்றும், சிறப்புப் பெயர்கள் கொண்டு வழங்கி வரும் ஜீநேஸ்வரனே ஜௌந சமயக்கடவுளாவார்.

### உயிர்:

உலகத்தில் உள்ள பொருள்கள் எல்லாம் உயிர் உள்ளவை, உயிர் இல்லாதவை என இருவகைப்படும். உயிருள்ள பொருள்கள் அறிவை உடையன, இனபம், துன்பம் முதலான உணர்ச்சிகளைக் கொண்டன; இனபங்களை விரும்பி ஏற்கின்றன; துன்பங்களை வெறுத்து ஒதுக்குகின்றன. இப்பண்புகள் உயிரில்லாத பொருள்களிடத்தில் இல்லை. உயிர்ப்பொருளுக்கு ஆன்மா என்றும், ஆத்மா என்றும், ஜீவன் என்றும் பல பெயர்கள் உண்டு. தர்மத்தை உடையது தர்மி, இங்கு ஜீவன் தர்மியாம். தர்மியாகிய ஜீவன் தர்மமாகிய ஞானாதிகளில் பின்னாபிஸ்னத் தன்மை உடையது என்பது பெறப்படும். ஜீவன் சுபா சுப கர்மங்களைச் செய்ததால் கர்த்தவாகவும், அவற்றின் பலனை அனுபவித்ததால் போக்தாவாகவும் நிற்கும். சீரம் எடுத்த ஜீவன் அல்லது ஆத்மா தேகம் முற்றிலும் பரவி உள்ளதால் தேகத்தில் ஓரிடத்தைக் குறிப்பிட்டு இங்குதான் உயிர் இருக்கிறது என்று சுட்டிக் கூற இயலாது. கரும்பில் ரசம் போன்று பரவியிருக்கும்.

### புத்தலம்:

உயிரில்லாத பொருட்கள் புத்தலம், தருமம், அதருமம், ஆகாசம், காலம் என ஜூந்துவகைப்படும். இவ்வைந்து வகைப் பொருட்களுடன் உயிர்ப்பொருள்களையும் சேர்த்து, ஆறு

பொருட்கள் அல்லது ஷட்திரவியம் என்று சொல்லப்படும். புத்தகலம் என்பது சுவை, ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் முதலான குணங்களையும்' பலவடிவங்களையும், கூடுதல், பிரிதல் முதலிய செய்கைகளையும் உடையதாகும். உதாரணமாக நமது சீரங்களும், அவைகளில் உள்ள பொறிகளும், அப்பொறிகளுக்குப் புலனாகக் கூடிய பொருள்களும், நிலம், நீர், காற்று, நெருப்பு, இசுள், வெயில், நிழல், ஓளி, ஓலி, முதலிய பொருள்களும், ஞானவர்னம் முதலான எண்வகைக் கருமங்களும் புத்தகல மயங்களாகும். அணு என்றும், கந்தம் என்றும் புத்தகலங்கள் இருவகைப்படும். அணு என்பது இறைவனுடைய கைவல்ய ஞானத்தாழும் இரண்டாகப் பின்கக முடியாததாகும். அத்தகைய பரமாணுக்கள் இரண்டு முதல் அனந்தம், அனந்தானந்தம் கொண்ட கூட்டங்களுக்குக் கந்தங்கள் என்று பெயராகும். கந்தங்கள் பலவகைப்படும். விரித்துரைப்பின் மிகப் பெருகும்.

### தருமத்திரவியம்:

தருமதிரிவியம் என்பது ஜீவ, புத்தகலங்களின் அசைவுக்குத் துணைக்காரணமாக இருக்கன்ற ஒரு தனிப்பொருளாகும். தருமத்திரவியம் என்ற புத்தகலம் இல்லாவிடில் உலகப் பொருள்கள் எல்லாம் இடம்விட்டு இடம் அசையா,

### அதருமம்:

அதருமத்திரவியம் என்பது ஜீவ, புத்தகலங்கள் அசைவாற்று இருப்பதற்குத் துணைக்காரணமாக உள்ள ஒரு தனிப்பொருளாகும். அதருமம் என்ற புத்தகல் இல்லாவிடில் உலக, பொருள்கள் எல்லாம் ஓரிடத்தில் நில்லரமல் ஓடிக்கொண்டே இருக்கும் இங்கே குறிப்பிடப்படுகின்ற தருமம், அதருமம் என்ற சொற்கள், சாதாரணமாக அறம், மறம், அல்லது நல்வினைப் தீவினை அல்லது புண்ணியம், பாவம் என்ற சொற்களின் பொருளைத் தருகின்ற தருமம், அதருமம் என்ற சொற்களுக்கு மாறுபட்டதாகும். இதை நன்கு உணர வேண்டும்.

### ஆகாசம்:

ஆகாசம் என்பது எல்லாப் பொருள்களும் இங்கூட்டும் கொடுப்பதாகும். ஆகாசம் என்பது நித்தியமாயும், அருபியாயும் மற்ற திரவியங்களுக்கு இடம் தருவதாயும் நிற்கும். இது லோகா லோக வியாபியானதாகையால் லோகாகாசம் என்றும், அலோகாகாசம் என்றும் இருவகைப்படும். ஏனை தர்சனங்களுள் சுப்தம் ஆகாச குணம் எனக்கூறப்படும். இங்கு சுப்தம் புத்தலத்தால் உண்டாக்கப்படுதலால் அது ஆகாசத்தின் குணமாகாது.

### காலம்:

காலம் என்பது பெருள்களின் மாறுதலுக்குக் காரணமாக உள்ளதாகும். காலம் என்பது இதர வஸ்த்துக்களின் சம்பவங்களுக்குக் காரணமானது. முன்பின் என்னும் காலபேதங்களுக்கு மூலகாரணமானது. காலம் நித்திய காலம், விவகார காலம் என இருவகைப்படும். நித்தியகாலம் பரமானுக்களின் கோர்வையாய் அனாதி அனந்தமாய் நிற்கும், விவகார காலம் கண் இமை கொட்டுதல் முதலிய புத்தல பரிணாமங்களை அளவாகக் கொண்டு அமைக்கப்பட்ட கால பேதங்களாகும். இவை நாள், மாதம், அயனம் எனப்பல பேதங்களாம்.

### சம்சாரம்:

இவ்வுலகில் சாதாரணமாக உயிர்கள், உயிரில்லாத போருளான புத்தலங்களுடன் கலந்தே காணப்படுகின்றன. இந்தக் கலப்பு நிலைக்கு சம்சார வாழ்க்கை அல்லது இவ்வுலக வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. இவை சம்சார ஜீவன்கள் எனப்படும். சம்சார ஜீவன்கள் ஓரறிவு முதல் மனத்துடன் கூடிய ஜூயறிவு வரை உடையவனாகும். இவ்வுயிர்கள் அறிவின் அடிப்படையில் ஜூந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஜீவன்கள் புத்தலங்களுடன்

கலந்திருக்கின்ற நிலை, ‘கர்மபந்தநிலை’ அல்லது ‘வினை-களினால் கட்டுப்படுத்தப்பட்ட நிலை’ என்று சொல்லப்படு-கின்றது. இந்திலையிலுள்ள உயிர்கள் அனுபவிக்கின்ற இன்பம் சிற்றின்பமாகும்.

### மோட்சம்:

புத்கலங்களுடன் கலந்திருக்கின்ற உயிர்களை, அவற்றைனின்றும் மிரித்துக் தனியமப்படுத்திவைப்பதே முக்நிநிலை அல்லது மோட்சம், அல்லது விடுபேறு, அல்லது இறைநிலை அல்லது, முக்திஜீவன்கள் என்று கூறப்படும். இவைகள் அனுபவிக்கின்ற இன்பத்திற்குப் பேரின்பம் என்று பெயர். இறைநிலை பெற்ற முக்திநிலையில் பரமாத்மா என்குணங்களைப் பெற்று, நித்தியமரன் பேரின்பங்களை அனுபவிக்கின்றது. முக்தியை உலக மக்கள் அடைவதற்கு இந்த பேரின்பசாம்ராக்சியத்தைப் பெறுவதற்கு நற்காட்சி, நஞ்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளை மோட்ச மார்க்கங்களை ஜௌன் அறவோர்கள் உலகுக்கு அளித்து வந்துள்ளார்கள். அம்மார்க்கங்களை உடைய ஜௌநசமயம் விஞ்ஞான பூர்வமாக-தருக்க முறைப்படி - அமைக்கப்பட்ட சமய நெறியாகும்.

### நவபதார்த்தங்கள்:

ஜௌன் தர்மத்தில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ள பதார்த்தங்கள் ஒன்பதாம். அவை ஜீவ, அஜீவ, புண்ணிய, பாப, ஆஸ்ரவ, பந்த, சம்வர, நிர்ஜூர, மோட்ச பதார்த்தங்கள் என்பவையாம்.

### ஜீவன்:

சேதனா இலக்கணமுடையது ஜீவன். இதன் விளக்கத்தை ‘உயிர்’ என்ற தலைப்பில் காண வாய்.

### அஜீவன்:

ஜீவனின் வேறானது அஜீவ பதார்த்தம். இதன் விளக்கத்தைப் ‘புத்கலம்’ என்ற தலைப்பில் காண வாய்.

### புண்ணியம்:

புண்ணியம் என்பது நல்ல எண்ணங்களின் செயல்கள், இசெயல்களுக்கான சூக்குமமான கர்ம புத்தலங்கள் ஜீவனிடம் பொருந்தி காரிமண சரீரத்தை ஆகும்.

### பாபம்:

பாபமானது தீய எண்ணங்களின் செயல்களாகும். இவை தீய நினைவுகளுக்குக் காரணமான கர்மங்கள் ஜீவனிடம் பொருந்தி தீயகர்ம புத்தலங்களாகின்றன. பொதுவாக சரீரம் கருமங்களின் காரியப் பொருளாக ஆகின்றது. கருமங்களை நுகரப் பிறவி எடுக்கின்றன ஜீவன்கள். ஆஸ்ரவம் என்பது கர்மம் சூக்கும் ஊற்றாகும். இது மன, வசன, காய வியாபாரங்களால் ஆகும். பூண்ய ஆஸ்வரம் பாவ ஆஸ்வரம் என நூஸ்ரவம் இருவகையாம்.

### பந்தம்:

ஜீவன் அனாதி சம்சாரத்துள் நின்று வாழ்க்கையின் நிமித்தமாக சபா சப கர்மங்களால் இழுக்கப்பட்ட திரவ்வய கர்மமாகிற புத்தலங்கள் ஆத்மாவில் பற்றுவதே பந்தம் எனப்படும்.

### சம்வரை:

சம்வர பதார்த்தமானது ஆஸ்ரவமாகிய விளையின் வழியை அடைத்தலரம். மன, வசன, காயங்களால் பிற உயிர்களுக்குத் தீங்கு பயவாமல் நடத்தல், இல்லற தர்மங்களைக் கடைப்பிடித்தல், தவம் முதலியவைகளால் விளையின் வழியை அடைத்தலாகும்.

### நீர்ஜூரை:

ஆத்மாவில் போருத்த யுள்ள கர்மங்களையுதிர்த்தல் நீர்ஜூரை எனப்படும். இது பன்னிரு ஏக்கான தவத்தினால் ஆகும்.

## மோட்சம்:

எல்லா விளைகளின் பற்று நீங்கி நிஜ சொருபமடைந்த ஆத்மஸ்பாவம், மோட்சம் அல்லது ஈஸ்வரன் அல்லது பரமாத்மன் என்று வருணிக்கப்படும். இவ்வொன்பதும் ஜெந் தர்மத்தில் நவபதார்த்தம் என்று சுருக்கமாகக் கூறப்படும். தத்துவநூல்களில் விரிவாகக் காணப்படும்.

## அத்திகாயங்கள்:

ஜீவ, புதங்ல, தர்ம, அதர்ம, ஆகாசம் என்ற ஐந்தும் அத்திகாயங்கள் எனப்படும். அத்தி உண்மையுள்ளது என்பதும், காயம் உலகம் பரவிய பொருள்கள் என்றும் பொருளாகும். தர்மம், அதர்மம் இரண்டும் குக்குமாக இருந்தும் உலகம் அளவுப் பியாபித்துள்ளதால் இவையும் காயங்களாம். உலகம் பஞ்சாஸ்தி காயங்களால் அமைந்துள்ளது.

## ஸ்யாத்வாதம் (அ) அனேகாந்தம்:-

திரவியம், குணங்களும், பர்யாயங்களும் பொருந்தியதாம் பொன்னாகிய திரவியத்திற்கு வர்ணாதிகள் குணங்கள், அதனால் செய்யப்பட்ட ஆபரணங்கள் பர்யாயங்கள் எனப்படும். இவ்விதம் திரவியம் மாறுதல் அடையும் தன்மையதால் நித்தியாநித்தியத்தன்மை உடையதாகும் இவ்வாறுபொருள்கள் ஆதல், அழிதல், நிலைத்தல் என்ற முக்குணமுடைய தென்ற கொள்கை மேனாட்டுத் தத்துவ சாஸ்திரிகளுக்கும் உடன் பாடென்பது கவனிக்கற்பாலது.

கணக்கற்ற குணங்களும், பர்யாயங்களும் பொருந்தியுள்ளன வாகையால் ஜீவர ஜீவஸ்ததுக்கள் அனேகாந்தம் எனப்பட்டன. தர்மம் என்பது குணத்தையும், ஆத்மகம் என்பது ஸ்வபாவத்தையும் குறிக்கும். வஸ்து பலகுணங்களும், ஸ்வபாவமும் உள்ளதால் அதை ஒரு பிரகாரத்தால் முடிவு பெற உணரலும் கூறலும் இயலா. அறிவு அறியப்படும் பொருளைப் பற்றி உண்டாதலாலும், அறியப்படும் தத்துவப் பொருள்

அனேகாந்தம் மானதாலும், தத்வ ஞானமும் அவ்வாறே அனேகாந்தமாக விளங்கும். இக்காரணம் பற்றிய ஜௌன் திஸனம் அனேகாந்த தர்சனம் என வழங்கப்படுகிறது. இங்கு அனேகாந்த தர்சனம் சம்பந்தமான நயம், சப்த பங்கி இரண்டும் கூறப்படும்.

நயம் என்பது, அனந்த குண பரியாயங்கள் உள்ள திரவ்வியம், யாதானும் ஒரு பிரகாரத்தால் அறிந்து அதன் ஸ்வபாவத்தை நிச்சயமிப்பதாம். ஒரு வஸ்த்து திரவ்வியத்தால் நித்தியமாகவும் பரியாயத்தால் அநித்தியமாகவும் கொள்ளப்படும். குடம் உடைபட்ட பொழுது அழிவும், குடம் உண்டானபோது நிலையுள்ள தன்மையும் பெறும் உற்பத்தி. விநாஸமான பரியாயங்களால் அனித்தியமும், அழிவாமன்னாகிப் பொருளை நோக்குமிடத்து நித்தியமும் ஆகிய இவ்விரண்டு தன்மையும் பொருந்திய வஸ்து, நித்யாநித்தியம் என்று உணரப்படும். நயம் ஏழுவகையான விவரிக்கப்படும். ஒரு கடத்தைதோக்க இது மன்னாலானது; பொன்னாலானது அன்று, என்று கூறும்போது ஒரே வஸ்துவில் மனதன்மை உண்டென்பதும், பொன்தன்மை இல்லையென்பதும் விரக்கப்பட்டன. இவ்விரு குணங்களும் ஒரே வஸ்துவில் ஒரே சமயத்தில் சேர்ந்திருப்பதால் மேற்கூறியஇரு வாக்கியங்களும் தமிழன் மாறுபட்டிருந்தும் ஒரே பொருளில் பொருந்தும். இதற்கு ஸ்யாத்வாதம் என்று பெயர் இதற்கு அநேகாந்தம் என்ற மறுபெயர் உண்டு.

### முக்கியம்:

முக்கி மார்கத்திற்கு வழி ஏதென்றால், இறைவன் அருளிய வேதாகம வழியே நின்று, அம்மார்கத்தில் தெளிவும், அதில் தூய அறிவும், தூய ஒழுக்கமும் மேற்கொள்வதே முக்கிக்குரிய வழியாகும். அதனைப் பின்பற்றினாலின்றி முக்கியன்பது ஆகாயப்புவாம். அறிவும், காட்சியும் இந்தால் மட்டும் முக்கிகிடைக்காது. காட்சியும், ஞானமும் பெறுவதோடன்றி, தூய ஒழுக்கமாவது இல்லற நெறிநின்று, அதன் நிலையாமையை உணர்ந்து, நிலவத்த இச்பத்தைப்

பெறவேண்டி, பொறிபுலன்களை வென்று தவம், தியானம், இவைகளால் சுகல கர்மங்களையும் இநீக்கினாலன்றி, முக்தி பெறயியலாது. சிலசமய தர்மங்களில் ஞானம் ஒன்றினாலேயே முக்தி பெறலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு கூறும் சமய நெறிகள் பொருத்தமுடையனவல்ல பொருள்களை உள்ளவாறு அறிதலே ஞானமாகும். கண்டவாறு கொள்ளும் ரூடு பக்தியும் இதனால் விலக்கப்பட்டது. ஒரு மருந்தின் குணங்களை அறிதல், தெளிவு, பெறுதல், மருந்துண்டு மருத்துவன் கூறும் நெறியில் நிற்றுல் இவைகளால் நோய் முற்றும் நீங்கி கூடம் பெறுதல் போல், காட்சியும், ஞானமும், ஒழுக்கமும், ஒரு சேர நிற்கவல்லவர்களே முக்தியை அடைய முடியும்.

### இல்லறம்:

ஜௌன் சமயத்தில் ஸ்ராவக தீமம் என்று கூறப்படுவது இல்லற தர்மமாகும். இல்லறத்தார், மானம், தயவு, குற்றங்களின்மை, முயற்சி, பிறர்குற்றம் கூறாமை, பரோபகாரம், சாந்தம், நற்குணம். நல்லெழுக்கம், உண்மை, இன்சொல் சாஸ்திர அறிவு முதலியவை உடையவராய், தானம், சீலம், விரதம், தெய்வ வழிபாடு இவைகள் உள்ளவராய் விளங்கல் வேண்டும்.

### மூலதுணைகள்:

கொலை, களவு, காமம், பொய், மிகுபொருள் விரும்புதல், கள், புலால்உணவு, தேன், இரவு உண்ணுதல், பஞ்ச உதும்பரவள்ஸ்துக்கள், வடிக்காத நீர் அருந்துதல் இவைகளை விலக்க வேண்டும். பஞ்சபரமேஷ்டி துதி, அஹிம்சா : ரூபமான ஜீவதயவு ஆகிய வற்றை இல்லற வாழ்க்கையில் கடைப்பிடிப்பதோடன்றி, ஜீவகாருண்யம், விருந்தோம்பல், பிறர்நட்பு, அன்புடைமை ஆகியவைகளையும் மேற்கொண்டு ஒழுக வேண்டும். இல்லறத்தார் கடைப்பிடிக்கும் அறங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் 11 நிலையானராகக் கூறப்படுவர் : அவை:- (1) சம்யக்திருஷ்டி (2) விரதிகள் (3) சாமாயிகள் (4) பிரோதி-தோபவாசி (5) சச்சித்தவிரதன் (6) ராத்திரியபுக்தன்

(7) பிரம்மச்சாரி (8) அனாரம்பன் (9) அபரிக்கிரகன்  
 (10) அனுமதிவிரதன் (11) தேசகம்யதன் என்பன. விரிவுஜௌன  
 நூல்களில் காணலாம். ஜௌன சமயத்தில் பூஜிக்கத்தக்கவர்கள்  
 அருகந்தர், சித்தபகவான், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ  
 சாதுக்கள், ஜின தர்மம், ஜின சாஸ்திரம், ஜின சைத்தியம்,  
 ஜினாலயம் இவர்களாவர்-தினந்தோறும் ஜின பூஜை செய்ய  
 வேண்டும். பிரம்மச்சாரிகள் ஜூந்து வகையினர். அதன் விரிவு  
 ஜூநாமங்களில் காணலாம். தவம் பன்னிரெண்டு வகைகள்  
 ஆகும். அத்தவம் பாஹ்யதவம், அந்தாங்கதவம் என இரண்டு  
 வகைப்படும். வெளியே புலப்படும் (பரஹ்ய) தவம் ஆறு.  
 தவம் செய்பவரின் உள்ளத்துக்கு மட்டுமே புலப்படும் (அந்த-  
 ரங்க) தவம் ஆறு. விரிவு ஜூநாகமங்களில் காணலாம். சீலத்-  
 தில 18000 பேதங்கள் கூறப்படுகின்றன.

ஞானம் ஜூந்து வகை என்றுசுருக்கமாகக் கூறலாம். அவை  
 மக்ஞானம், சுருதக்ஞானம், அவதிக்ஞானம், மனப்பரியயக்க-  
 ஞானம், கேவலக்ஞரனம் என்பனவாகும்.

## சித்தர்களின் இலக்கணாங்கள்

எந்த ஆத்மாவின் எட்டு கர்மங்களும் நாசமடைந்து எண்ணு  
 குணங்கள் தோன்றி விட்டனவோ, தேகயின் றி புஞ்சாகார  
 ஆன்மா உலகத்தின் உச்சியில் இருக்கிறதோ, நித்யஞான  
 ஜூந்தத்தில் மூழ்கியுள்ளதோ, சாதிக்க வேண்டியதை  
 சாதித்து, சித்தி பெற்றுள்ளதோ, குணப்பிரபாவத்தில் சதா-  
 யைத்துள்ளதோ இப்படிப்பட்ட தன்மைகள்தான் சித்தர்களின்  
 இலக்கணமாகும். 8 கர்மங்களின் நாசத்தால் 8 குணங்கள்  
 வெளிப்படுகின்றன. ஞானாவரணீயநாசத்தால் அநந்தக்ஞான  
 மூழ், தர்சனாவரணீயநாசத்தால் அநந்த தரிசனமூழ், மோகநிய  
 நாசத்தால் அநந்கசுகமூழ், அந்தாரய கர்ம நாசத்தால் அநந்த  
 விரியமூழ், ஆயுகர்ம நாசத்தால் தோற்றமூழ். நாமகர்மநாசத்-  
 தால் குட்சமத்துவமூழ், கோத்திர கர்மநாசத்தால் அகுருல-  
 குத்தமூழ். வேதநிய: கர்மநாசத்தால் அவ்வியாபாதத்வமூழ்  
 உண்டாகின்றன. கர்பங்களிலிருந்து வெளிப்பட்ட ஆன்மா

வெளிப்பட்டதுமே மேலுக்குச் செல்கின்றது. சித்தசிலையில் சித்த பகவானாகத் திகழ்கின்றனர். கித்தர்களின் உயரம் 525 வில்லும், குறைந்த உயரம் 3½ மூழுமாகும்.

## தீர்த்தங்கரார்கள்

எவர் 16 காரண பாவனைகளைப் பெற்று தீர்த்தங்கர நாமகர்ம உதயத்தால் தீர்த்தங்கராகின்றாரோ அவர் தீர்த்தங்கரர் ஆவார். அவரிடம் இந்திராதி தேவர்கள் விசேஷ பக்தி செய்கின்றனர்.

ஜந்தவித்தான் ஆற்றல், அகல் விசம்பு ஸார் கோமான் இந்திரனே சாலுங் கரி 'என்றபடி

இந்திராதி தேவர்களால் பூஜிக்கப்படுகின்றனர். தீர்த்தங்கரர்கள் தம் கைவல்ய ஞானத்தினால் தர்மோபதேசம் செய்து கொண்டே சாஸ்த்திரங்களின் மகிழமை பற்றிச் சொற்பொழிவு ஆற்றுவர். இவர்கள் 24 பேர் ஆவார். ஒவ்வொரு அவசர்ப்பிணியின் நாலாங்காலத்திலும் பாத நாட்டிலும் ஜராவத நாட்டிலும் தோன்றுவர். விதேகநாட்டில் சதாகாலமும் தீர்த்தங்கரர்கள் தோன்றி அறம் உறைப்பர். அங்கு குறைந்தபட்சம் 20 பேர்வரையும் அதிகபட்சம் 160 பேர் வரையும் ஒரே காலத்தில் தோன்றுகின்றனர். ஒரு சமயத்தில் பரதத்தில் ஜந்தும், ஜராவதத்தில் ஜந்தும் இவ்வாறு 10 தீர்த்தங்காரகளையும் மேலே சொன்ன 160 உடன் சேர்க்க 170 தீர்த்தங்கரர்கள் ஆகின்றனர். ஒரே சமயத்தில் இதனிலும் அதிகமாகத் தோன்றுவதீல்லை. பரதத்திலும் ஜராவதத்திலும் அவர்களுக்குப் பஞ்சகல்யாண பூசை செய்கின்றனர். விதேகத்தில் அதே பிறவியில் இல்லறத்தான் துறவுநோற்று தீர்த்தங்கரராக முடியும். எத்த தீர்த்தங்கரர் நாம கர்மத்தில் பக்தி செலுத்துகின்றனரோ அப்படிப் பட்டவர்கள் 3ம் நாகம் வரையிலுள்ள நாகர்கள், மரணமடைய ஆறுமாதம் இருக்கும் போது அவர்கள் தேவர்கள் மூலமாக உபசர்க்கமின்றி செய்யப்படுகின்றனர். சொர்க்கங்களில் 6 மாத முன்னரே மாலை முதலியன

வாடி, மணமற்றன வாகிவிடும். தீர்த்தங்கரர் கைவல்ய ஆனாம் பெறும்போது தோன்றும்.

### அதிசயங்கள்:

மலம், முத்திரம், வியர்வை இல்லாமை, வெண்ணிறக் குருதி, வஜ்ரநாராச சம்ஹனனார். சமசதுரமான இருப்பிடம், அன்புத்தோற்றம், மிகுமணாம், 1008 லக்ஷணங்கள், நிகரற் பலம், பிரியவசனாம் இவைகளைப் பெறுவர். இமைகொட்டாமை, நகமும், ரோமமுப், வளராமை, உணவு பற்றிய சிந்தனையின்மை, முதுமையடையாகை, நிழல் தேரன்றாமை, நான்கு பக்கங்களிலும் காட்சியளித்தல், நூறுயோழனை வரை சுபிக்ஷமுடைமை, உபசர்க்கமும் துக்கமுமின்மை, ஆகாயத்தில் செல்லல், சகல கலைகளிலும் நிபுணத்துவம் முதலியனவாம்.

### அஹிமாச(அ)ஜீவகாருண்யாம்

ஜைன சமய தர்மங்களில் தலையாய தர்மம் ஜீவதயை ஆரும். ஜீவஹம்சை 4 வகைப்படும். அவை: 1) சங்கல்பினி, 2) ஆரம்பினி, 3) விரோதினி, 4) உத்யோகினி என்பனவாகும்.

சங்கல்பினி என்பது, தான் குறிப்பிட்ட ஒருவரைக் கொல்ல வேண்டும் என்பது. அந்த எண்ணத்துடன் செம்யுங்கொலை சங்கல் பினியாகும்.

ஆரம்பினி என்பது கொலை எண்ணாம் இல்லாமல் இருக்கவேம் இல்லாம்க்கையில் சமைத்தல், தண்ணீர் எடுத்தல், மெழுகுங்கல் முதலியவைகளால் ஏற்படும் ஹிம்சையாகும்.

விரோதினி என்பது தீயோர், பகைவர், திருடர்; விடிசந்ததுக்கள் இவர்களால் நடக்குத் தீங்கு ஏற்படும் என்று கருதிக் கொல்வதாகும்.

உத்தியோகினி என்பது வாள், எழுத்து, உழவு, வாணிகம், சிற்பம், கல்வி முதலிய அறுவகைத் தொழிலின் மூலம் ஏற்படும் கொலையாகும்.

துறவறத்தார் இந்த நால்வகைக் கொலைகளை முற்றும் நீக்கவேண்டும். இலறத்தார் சங்கல்பினி, விரோதினி, இவைகளால் வரும் பாபங்களை முற்றும் நீக்கலாம். மற்ற இருவகைக் கொலைகளால் வரும் பாபங்களை தானம். சீலம், விரதம் முதலியைகளால் பரிகாரம் செய்யலாம். எல்லா உயிரும் தொழுத்தக்க ஒரு தெயவம் உண்டென்று திருக்குறள் ஆசிரியர் கூறுவதை நோக்குங்கள்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தெரழும்” என்றார்.

## சமவசரணாத்தீன் தோற்றும்

தீர்த்தங்கரர் அமர்ந்து தர்மோப தேசம் செய்யும் சபை-உள்ள இடத்திற்கு சமவசரணம் என்று பெயர். இது, பகவானுக்குக் கேவலக்ஞானம் ஏற்பட்ட பிறகு இந்திராதி தேவர்களால் இயற்றப்பட்டதாகும். இது முதல் தீர்த்தங்கரர் காலத்தில் 12 யோசனை பரப்பளவை எல்லையாகக் கொண்டது. பின்னர் அரையோசனை குறைந்து குறைந்து கடைசி தீர்த்தங்கரர் காலத்தில் ஒரு யோசனை பரப்பளவு உடையாதாக ஆகிறது. அமைப்பு கமலம் போன்றது. தீர்த்தங்கரர் அமரும் கந்தகுடி என்னுமிடம் மொட்டுபோலும், வெளியமைப்பு தாமரை மலரிதழ் போன்றும், பூமியின் நிறம் நீலமனி போன்றும் இருக்கும். இந்திராதி தேவர்கள் தூரத்திலிருந்து வழிபடுமிடத்திற்கு மானாங்கணா என்று பெயர். சமவசரணத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு வழிகள் உண்டு. அதன் மத்தியில் மானஸ்தம்பங்கள் உள்ளன. அவைகளின் மீது ஜின பிரதிமைகள் உள்ளன, யாவரும் அங்கு பூசைசெய்கின்றனர். மானஸ்தம்பந்தின் முன் நான்கு திசைகளிலும் தடாங்கள் உள்ளன. முதலாவது கோட்டை வெள்ளியைப் போன்ற

நிறந்தையுடையது. இதன் நான்கு பக்கங்களிலும் அகழிகள் இருக்கின்றன. அகழிக்கு நான்கு பக்கங்களிலும் வனங்கள் உள்ளன. கோட்டையின் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் உள்ளன. இவற்றின்மீது வியந்தர தேவர்கள் துவாரபாலகர் போல் ஆயுதம் தாங்கி நிற்கின்றனர். வாயிலுக்கு உள்ளே சென்றால் துவஜ பீடமுள்ளது. நான்கு நிசைகளிலும் 4, 68, 36009-க்கும் அதிகமான கொடிகள் உள்ளன. சொர்ணமயமான 2-வது கோட்டை உண்டு. அவற்றின் வாயிலின் கையில் பிரம்பை வைத்துக் கொண்டு பவணவாசி தேவர்கள் நிற்கின்றனர். பிறகு கற்பக விருஷ் வனங்கள் உள்ளன, ஆயுத முனிவர்களும் தேவர்களும் அமருவதற்கேற்ற சபா மிரகம் உள்ளது. முன்றாவது கோட்டை ஸ்படிகமணி மயமாக உள்ளது. இவற்றின் வாயில்களில் கல்பவாசி தேவர்கள் நுஷார பாலகரைப்போல் நிற்கின்றனர். பின்னர் கொடிகள் நிறைந்தலதா கிரகம் உள்ளது. அனேகஸ்தூபம் முதலியளூள் உள்ளன, இவற்றின் மத்தியில் மூன்று பீடத்தின்மீது ஸ்ரீமண்டபம் உள்ளது. மத்தியில் கந்தகுடி நான்கு பக்கங்களிலும் 12 உள்ளது எப்பகள் உள்ளன. அவற்றில் முறைப்படி 1. முனிவர்கள் 2. கல்பவாசிதேவிகள் 3. ஆர்யகைகள் 4. ஜோதிஷ்கதேவிகள் 5. வியந்தர தேவிகள் 6. பவணவாசிதேவிகள் 7. பவணவாசி தேவர்கள் 8. வியந்தர தேவர்கள் 9. ஜோதிஷ்கதேவர்கள் 10. கல்பவாசி தேவர்கள் 11. மனிதர்கள் 12. மிருகங்கள். இவர்கள் நான்கு பக்கங்களிலும் உள்ளனர்.

கேவலி பகவானுடைய திருவாக்கினின்றும் மேக கர்ச்சனை போன்ற சப்தம் வெளிப்படுகின்றது அது 4 குரோச தூரம் கேட்கக் கூடியது. இதுவே திவ்வியத்வனி யாகும். இத்வளி வெளிப்படும்போது ஓம் என்னும் சப்தம் உண்டாகிறது. இது தேவர், மனிதர், மிருகம் முதலிய எல்லோருடைய பாலையாக ஏற்படுகிறது. எல்லோரும் தங்கள் தங்கள் பாலையாக கேட்கின்றனர். இது அர்த்தமாகதி பாலை என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் சகல பதார்த்தங்களும் மோட்சமார்க்கத்தின் சகல சபா நிவாசிகளும் தருமாமிருத்தால் நிரப்பப்பட்டு பரம திருப்தி யடைகின்றனர்.

## முடிப்புரை

பரமானால் அருளப்பட்ட உபதேச மொழிகளின் சாரமான நற்காட்சி, நன்ஞானம், நல்லெழுக்கம் முதலியவைகளைக் கடைப்பிடித்து தசதர்ம, அடிப்படையில் ஒழுக்கங்களைக் கொண்டு சிராவகதர்மம் பதினொன்றையும் உணர்ந்து, முடிந்தவரையில் தான் சீலர்களாய் வாழ்க்கையை மேற்கொள்பவர் யாவராயிருந்தாலும் அவர்கள் ஜௌனர்களோயாவர். பனிரெண்டு வகைதவத்தின் கூறுகளையுணர்ந்து சாத்திய நெறிகளைக் கொண்டு நன்னெறியில் வாழ்வதே மனிதவாழ்வின் அற நெறிகளாகும். ஜினதர்மம் என்பது ஒருசாராருக்கு மட்டும் உரியதன்று. அது ஒரு வாழ்க்கை நெறி. இந்நெறி இப்பரதகண்டத்தில் அனாதி காலந்தெட்டு இருந்து வருகின்றது என்பதை அறிஞர் யாவரும் ஒப்புக்கொள்வார்கள் என்பதில் ஜூயயில்லை.

மேலே கூறிய ஸ்ராவகர் என்னும் இல்லறத்தார், பஞ்ச-பரமேட்டிகளின் குணங்களைச் சொல்லித் தலைவணங்குதலும், தானமனித்தலும், பூஜை செய்தலுமாகிய இவையே இவர்களின் முக்கிய குணமாக இருக்க வேண்டும். மேலும் அறிவு மயமாகிய தர்மாயிருத்தையே பானம் பண்ண வேண்டும்.

மானம், தயவு, கஷாயமின்னை' முயற்சி, பிறர் குற்றம் கூறாமை, பரோபகாரம், சாந்தம், நற்குணங்களைக்கிர-வித்தல், நல்லெழுக்கம் கொண்டு, யாவரிடமும் அங்கு, உண்மை, இன்சொல், சாஸ்த்திரஅறிவு, நன்றியுடைமை, நடுநிலைமை, கெட்டவழக்கமின்னை இவைகளை 21 குணங்கள் என்பர்.

பதினெண் குற்றமற்றதும், சர்வக் ஞானால் கணதரர் மூலமாகச் சொல்லப்பட்டதும், மூவுலகி ழுள்ள பதார்த்தங்களை அறிவிப்பதில் தீபத்திற்குச் சமான மானதும், வீட்டின் பத்தில் பற்றுண்டாக என்னேரமும் தர்மத்தை விளக்க வல்லதும், வாதத்திற்கிடமில்லாததும், எந்தயுக்தியாலும் கண்டிக்க முடி-

யாத்தும், தீயவறியில் செல்லாது தடுக்க வல்லதும், எல்லா உயிர்களுக்கும் நன்மையே அளிக்க வல்லதுமான ஆகமத்தையே உண்மையான சாஸ்திரம் என அறிஞர், நல்லோர் கருதுவர்,

ஆத்ம சாதனையே மோட்சமார்க்கம் என்பர் அறிஞர். இதற்கான சாதனை துறவறத்தில் பூர்ணமும், இல்லறத்தில் பூர்ணமற்றதும் ஆகும் என்பதை அறிந்து சுகசாந்தி கிடைக்க முயலவேண்டும் என்பதே மனிதனாகப் பிறந்த உயர்ந்தகுறிக்கோளாக இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கிய உலகம், மிகப்பரந்து விரிந்து நிற்பதாகும். சமன சமயத்தவர், தங்கள் கருத்துக்களை இலக்கியங்களின் வாயிலாகத் தெரிவித்து வந்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் சமனார் செய்திருக்கும் தொண்டு மிகச் சிறப்பானதாகும். சமனார்கள் உருவாக்கித்தந்த நூல்களின் பட்டியல்

### இலக்கியம்:

1. திருக்குறள்
2. சிலப்பதிகாரம்
3. சீவகசிந்தாமணி
4. நரியிருத்தம்
5. சூராமணி
6. பெருங்கதை
- \* 7. வளையாபதி
8. மேருமந்திரபுராணம்
- \* 9. நாரதர் சரிதம்
10. சாந்தி புராணம்
11. உதயண குமாரகாவியம்
12. நாககுமார காலியம்
13. கவித்துங்க பரணி
14. யாசோதர காவியம்
- \* 15. இராமகாதை
- \* 16. கிளிவிருத்தம்
- \* 17. எலிவிருத்தம்
- \* 18. இளந்திரையம்
- \* 19. பூரண சாகரம்
- \* 20. அமிர்தபதி

- \* 21. மல்லிநாதர் புரீணம்
- \* 22. பிங்கல சரிதை
- \* 23. வாமன சரிதை
- \* 24. வர்த்தமானம்

### இலக்கணம்:

- \* 1. பேரகத்தியம்
2. தொல்காப்பியம்
3. நன்னூல்
4. நம்பியகப் பொருள்
5. யாப்பருங்கலம்
6. யாப்பருங்கலக்காரிகை
7. நேமிநாதம்
- \* 8. அவிநயம்
9. வெண்பாப்பரட்டியல்
- \* 10. சந்தநூல்
- \* 11. இந்தரகாளியம்
- \* 12. அணியியல்
- \* 13. வாய்ப்பியம்
- \* 14. மெரழிவரி
- \* 15. கடியநன்னியம்
- \* 16. காக்கைப்பாடினியம்

- \* 17. சங்கயாப்பு
- \* 18. செய்யுளியல்
- \* 19. நக்கீர் அடிநூல்
- \* 20. கைக்கிணங்க சூத்திரம்
- \* 21. நத்தத்தம்
- \* 22. தக்காணியம்

### நீதி நூல்கள்:

1. நாலடியார்
2. பழமொழிநானுரு
3. எலாதி
4. சிறுபஞ்ச மூலம்
5. தினைமாலை

6. ஆசாரக் கோவை
7. அறநெறிச் சாரம்
8. அருங்கலச் செப்பு
9. ஜீவ சம்போதனை
10. ஒளவை (அகத்தில்குடி) \*
11. நான்மணிக்கடிகை
12. இன்ன நாற்பது
13. இனியவை நாற்பது
14. திரிகடுகம்

### தர்க்க நூல்கள்:

- 1. நீலகேசி
- \* 2. பிங்கலகேசி
- \* 3. அஞ்சனகேசி
- \* 4. தத்துவதரிசனம்

### இசை நூல்கள்:

- \* 1. பெருங்குருகு
- \* 2. பெருநாரை
- \* 3. செயிற் றியம்
- \* 4. பரதசேனைபதியம்
- \* 5. சயந்தம்
- \* 6. இசைத்தமிழ்ச்செய்யுட் கோவை
- \* 7. இசைநுணுக்கம்
- \* 8. சிற் றிசை
- \* 9. பேரிசை

\* இக்குறியிடப் பெற்ற நூல்கள் மறைந்து போனவை: உரை ஆசிரியர்களின் மேற்கோள்களினின்றும் திரட்டப் பெற்றவை.

### நாடக நூல்கள்:

- \* 1. குணநூல்
- \* 2. அகத்தியும்
- \* 3. கூத்தநூல் சத்தம்

### ஓவிய நூல்கள்:

1. ஓவிய நூல்
- \* 2. கலைக்கோட்டுத்தண்டம் (நிகண்டன்றியற்றியது)

### நீகண்டுகள்:

1. சூடாமணி நிகண்டு
2. திவாகாசம்
3. பிங்கலந்தூது

### கணித நூல்கள்:

- 1. கெட்டிளண்ட சுவடி
- \* 2. கணக்கத்திக்காரம்
- 3. நல்லிலக்க வாய்பாடு
- 4. சிறுகுழி வாய்பாடு
- 5. கீழ்வாய் இலக்கிம்
- \* 6. பெருக்கல்வாய்பாடு
- \* 7. அவினந்தமாலை

### சோதிட நூல்கள்:

1. ஜீனேந்திரமாலை
2. உள்ளமுடையான்

### பிரபந்தங்கள்:

1. தோத்திரத்திரட்டு
2. திருக்கலம்பகம்
3. திருநூற்றந்தாதி
4. திருவெம்பாவை
5. திருப்பாமாலை
6. திருப்புகழ்
7. ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
8. அப்பாண்டைநாதர்உலா
9. திருமேற்றிசையந்தாதி
- \* 10. தர்மதேவியந்தாதி
11. திருநாதர் குற்றத்துப் பத்துப் பதிகம்

### சதகங்கள்:

- 1. கொங்கு மண்டல சதகம்
- \* 2. நெமிநாத சதகம்